

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**THURSDAY, APRIL 9, 1903.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

TAKE notice, that unless within three months from the 6th day of March, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such lands or to some interest therein, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots situated in the village of Moretota in Dehiwinipalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings:—

I.

Preliminary plan 28.

Lot	Name of Land.	Extent.
16	...	A. R. P.
7	Uduturehena	2 3 9
on sheets M <sub>53, 54, 61, 62</sub>	M <sub>5, 6, 13, 14</sub> M <sub>3, 4, 11, 12</sub> M <sub>19, 20, 27, 28</sub> and M <sub>21, 22, 29, 30</sub>	

and bounded as follows : on the north by Uduturewatta claimed by Pussellawagedara Appuhami and others ; on the east by Hurihelapatana belonging to Crown, the water-course ; on the south by the water-course ; on the west by Kuriarawa claimed by Wewewattegedara Andirishami and others, Kuriarawewatta claimed by Pussellawagedara Appuhami, Koswattarawa claimed by Pussellawagedara Appuhami and others.

වෑ 1903 ක්වූ මාර්තු මස 6 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධව වෑ 1897, 1899 සහ 1900 ආඥපණත්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්‍රීඥරයානන්නාන්සේගේ ගාල්ලේ කන්තෝරු වේදී උන්නාන්සේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට කෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්‍රීඥරයානන්නාන්සේට ඉහතකී ආඥපණත්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකීයාපු එකී ඉඩම් එක්කෝ එයින් අයිතිවාසිකමක් ගෙනහැරදක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රජසන්නක ඉඩම් හැටියට උන්නාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දනගත යුතුයි.

ජේ. ජී. ප්‍රේසර්,  
විශේෂ මහත්‍රීඥරයානන්නාන්සේය.

ඉඩම්වල තොරතුරු.

උච්ච පලාතට අයිති උඩුකිඳ කොට්ඨාසයේ දෙසිව්විපලාතකෝරලේ මොරේනොට යන ගම පිහිටා, තිබෙන මිට අමුනාපු සහතික සිතියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

7	12	12	12	12
M <sub>53, 54, 61, 62</sub>	M <sub>5, 6, 13, 14</sub>	M <sub>3, 4, 11, 12</sub>	M <sub>19, 20, 27, 28</sub>	සහ M <sub>21, 22, 29, 30</sub>

සිසි යම් පවුලට අඩංගුයි :—

I.

මුල් සිතියම 28.

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
16	...	අ. රූ. ප.
...	උඩුතුරේසේන	2 3 9

මිට මාසිම්—උතුරට පුස්සල්ලාවේගෙදර අප්පුහාමි සහ තවත් අය විසින් අයිතිවාසිකම් කියන උඩුතුරේ වත්තද ; නැගෙනහිරට රජසන්නක හුර්ගෙල පහතද, වතුර බස්නාවද ; දකුණට වතුර බස්නාවද ; බස්නාඉරට වැවේවත්තේගෙදර අන්ද්‍රිස්හාමි සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන කුර්අරුවද, පුස්සල්ලාවේගෙදර අප්පුහාමි විසින් අයිතිවාසිකම් කියන කුර්අරුවේ වත්තද, පුස්සල්ලාවේගෙදර අප්පුහාමි සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන කොස්වත්තේ අරුවද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1903 ம் ஆண்டு பங்குனிமீ 6 ந்தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்வராக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் வெவ்வேறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பானான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் மூன்பாக காலி அவரது கந்தோரில் முகமுகமாய் அல்லது எழுத்து மூலமாக தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி் வெதையும் குறித்து யானும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தந்துவங்களைக் கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடல் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

ஊவா மாகாணத்தின் உடுக்கிந்தை பகுதியில் தெளிவினிப்பலாத்தைக் கோறையைச்சேர்ந்த மொரெத்தொட்டை என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அக்தாவது இத்தொடனைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்தியடாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—


I.

M<sub>53, 54, 61, 62</sub> ம், M<sub>5, 6, 13, 14</sub> ம், M<sub>3, 4, 11, 12</sub> ம், M<sub>19, 20, 27, 28</sub> ம், M<sub>21, 22, 29, 30</sub> ம் அளவுக்கடநாடுகளில்,

பிரதமபடத்து இலக்கம் 23.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
16	உடுத்துரேகேசு	ஏ. அ. ப.
...	...	2 3 9

எல்ல, வடக்கு-புனசெல்லாவேகெதற அப்புகாமியும் சிலபேர்க்கும் உரித்துபேசும் உடுத்துரேவத்த; கிழக்கு-அரசாட்சிக்குள்ள ஹூரிஹெலப்பத்தன, நீர்வாய்க்கால்; தெற்கு-நீர்வாய்க்கால்; மேற்கு-வெவெவத்தேகெதற அத்திரிஸகாமியும் சிலபேர்க்கும் உரித்துபேசும் குரிஅறவ, புனசெல்லாவேகெதற அப்புகாமி உரித்துபேசும் குரிஅறவேவத்த, புனசெல்லாவேகெதற அப்புகாமியும் சிலபேர்க்கும் உரித்துபேசும் கெஸவத்தேஅறவ.



Scale of 8 Chains to an Inch.

Situation : Moretotal village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent
16	Uduturehena	A. R. P.
...	...	2 3 9

Sheets M<sub>53, 54, 61, 62</sub> M<sub>5, 6, 13, 14</sub> &c.

Surveyor-General's Office,  
Colombo, November 11, 1902.

P. D. WARREN,  
Assistant Surveyor-General.

II.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent
18	Kuriarawepatana	A. R. P.
...	...	1 0 30

on sheets M<sub>53, 54, 61, 62</sub> M<sub>5, 6, 13, 14</sub> M<sub>3, 4, 11, 12</sub> M<sub>19, 20, 27, 28</sub> and M<sub>21, 22, 29, 30</sub> and bounded as follows : on the north by water-course; on the east by the water-course and Huriyahelapatana belonging to Crown; on the south and west by the water-course.

1,378

M<sup>7</sup><sub>53, 54, 61, 62</sub> M<sup>12</sup><sub>5, 6, 13, 14</sub> M<sup>12</sup><sub>3, 4, 11, 12</sub> M<sup>12</sup><sub>19, 20, 27, 28</sub> M<sup>12</sup><sub>21, 22, 29, 30</sub> සිසි  
 යම්පහුවලට අඩංගුවූ :—

මුල් සිතියම-28.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
18	කුරියාවේ පතන	අ. ර. ප. 1 0 30


මට මාසිම—උතුරට වතුරබස්නාවද; නැගෙනහිරට වතුරබස්නාවද, ගුණසත්තක හුරිය  
 හෙල පතනද; දකුණට සහ බස්නාහිරට වතුරබස්නාවද.

M<sup>7</sup><sub>53, 54, 61, 62</sub> ම, M<sup>12</sup><sub>5, 6, 13, 14</sub> ම, M<sup>12</sup><sub>3, 4, 11, 12</sub> ම, M<sup>12</sup><sub>19, 20, 27, 28</sub> ම, M<sup>12</sup><sub>21, 22, 29, 30</sub> ම අනෙකුත් ප්ලාන්  
 කීව,

පිරිසිදු පිටු 28.

කුණු.	කාණ්ඩයෙන් පෙර.	විෂයය.
18	කුරියාවේ පතන	අ. ර. ප. 1 0 30

ඉහත, පැරණි-නිර්වෘත්තීය; කුරියාවේ-නිර්වෘත්තීය, අර්ථනිරුක්ති-ඉහත ඉහත-නිර්වෘත්තීය; දෙතරම මෙතර  
 ම-නිර්වෘත්තීය.



Scale of 8 Chains to an Inch.

Situation : Moretota village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
18	Kuriarawepatana	1 0 30

Sheets M<sup>7</sup><sub>53, 54, 61, 62</sub> and M<sup>12</sup><sub>5, 6, 13, 14</sub> &c.

Surveyor-General's Office,  
 Colombo, November 11, 1902.

P. D. WARREN,  
 Assistant Surveyor-General.

III.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
20	Nahakotaellehena	1 0 0

on sheets M<sup>7</sup><sub>53, 54, 61, 62</sub> M<sup>12</sup><sub>5, 6, 13, 14</sub> M<sup>12</sup><sub>3, 4, 11, 12</sub> M<sup>12</sup><sub>19, 20, 27, 28</sub> and M<sup>12</sup><sub>21, 22, 29, 30</sub> and bounded as follows : on the  
 north and east by Ginikaragollekandura ; on the south by Tennekumbura claimed by Pussellawe Appuhami and others,  
 Nahakotaellekumbura claimed by Yahalearawegedara Huduhami ; on the west by the Wattedarakandura.

M<sup>7</sup><sub>53, 54, 61, 62</sub> M<sup>12</sup><sub>5, 6, 13, 14</sub> M<sup>12</sup><sub>3, 4, 11, 12</sub> M<sup>12</sup><sub>19, 20, 27, 28</sub> සහ M<sup>12</sup><sub>21, 22, 29, 30</sub>  
 සිසිමපහුවලට අඩංගුවූ :—

මුල් සිතියම 28.

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
20	නහකොට්ටෙල්ලේහෙන	අ. ර. ප. 1 0 0

මට මාසිම—උතුරට සහ නැගෙනහිරට ගිනිකරගෙල්ලේ කදුරද; දකුණට පුස්සල්ලාහේ  
 අප්පුහාමි සහ නවත් අයවල් විසින් අසිතිවාසිකම් කියන නැත්තේකුඹුරද, සහලේ අග්නිමගදර හුදු  
 හාමි විසින් අසිතිවාසිකම් කියන නහකොට්ටෙල්ලේ කුඹුරද; බස්නාහිරට වත්තේගෙදර කදුරද.

M<sub>53, 54, 61, 62</sub><sup>7</sup> ம், M<sub>5, 6, 13, 14</sub><sup>12</sup> ம், M<sub>3, 4, 11, 12</sub><sup>12</sup> ம், M<sub>19, 20, 27, 28</sub><sup>12</sup> ம், M<sub>21, 22, 29, 30</sub><sup>12</sup> ம் அளவுக்கடந்தாதி  
கனில்,

பிரதமபடத்து இலக்கம் 28.

துண்டு.

காணியினது பெயர்.


வீசாலம்.

20

... நகாகொட்டஎல்லேகேன ...

... 1 0 0

எல்லை. வடக்கு-கிணிக்கறகொல்லேக்கந்தூர்; தெற்கு-புளசெல்லாவே அப்புளையும் கிலபேர்க்கும் உரித்துபேசும்  
தென்னேரும்புர, யகலரெவேகெதற ஹுதுகாமி உரித்துபேசும் நகாகொட்ட எல்லேரும்புர; மேற்கு-வத்தேகெதற  
கந்தூர்.



Scale of 8 Chains to an Inch.

Situation : Moretota village in Udukinda division of Dehiwinipalata korale.

Preliminary plan 28.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
20	Nahakotellehena	1 0 0

Sheets M<sub>53, 54, 61, 62</sub><sup>7</sup> and M<sub>5, 6, 13, 14</sub><sup>12</sup> &c.

Surveyor-General's Office,  
Colombo, November 11, 1902.

P. D. WARREN,  
Assistant Surveyor-General.